மாநில அரசின் கீழ் இயங்கும் மொத்த துறைகள்

*693. திரு. என். பழனிவேல் :

மாண்புமிகு முதல் அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா :

(அ) மாநில அரசின் கீழ் இயங்கும் மொத்தத் துறைகள் எத்தனை ?

(ஆ) அவைகளில் பணிபுரியும் பணியாளர்களில் பெண்கள் விகிதாச்சாரம் என்ன ?

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே,

(அ) மொத்தத் துறைகள்—154.

(ஆ) அவைகளில் பணிபுரியும் பெண்கள் விகிதாசாரம் 22.04 ஆகும்.

திரு. என். பழனிவேல் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாநில அரசின் கீழ் இயங்கும் மொத்தத் துறைகள் 154 என்று நம்முடைய முதலமைச்சரவர்கள் இங்கே குறிப்பிட்டு, அதிலே 22.04 விகிதாச்சாரம் மட்டும் பெண்கள் பணி புரிவதாக இங்கே சொன்னார்கள். ஒவ்வொரு துறையிலும் எத்தனை பேர் என்று சொல்ல முடியுமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, 154 துறைகளையும் பட்டியல் போட்டுச் சொல்வதற்கு இப்போது இயலாது. இருந்தாலும், சில குறிப்பிட்ட துறைகளைக் குறிப்பிட விரும்புகிறேன். சமூக நலத் துறையில் பெண்கள் 70 சதவிகிதம்; முறைசாரா மற்றும் முதியோர் கல்வித் துறையில் 64.72 சதவிகிதம் ; பொது சுகாதாரத் துறையில் 48.87 சதவிகிதம் ; மருத்துவக் கல்வித் துறையில் 40 சதவிகிதம் ; அரசுத் தேர்வுகள் துறையில் 34 சதவிகிதம். குறிப்பாக, ஆசிரியர் பணி, பொது சுகாதாரப் பணிகளில் மகளிர், அதிகமாகப் பணிபுரிகிறார்கள். இந்த அரசினுடைய குறிக்கோளான 30 சதவிகிதம் பெண்கள் அரசுப் பணிகளிலே ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பதை நிறைவேற்ற விரைந்தும், வேகமாகவும் இன்றைக்கு அரசு செயல்பட்டு வருகிறது. அந்த வகையிலே, 1989–90—இந்த ஆண்டில் 30 சதவிகிதம் பெண்களுக்கு அளிக்கப்படுமென்று அறிவித்த பிறகு, அரசுப் பணிக்காக எடுக்கப்பட்டவர்களுடைய எண்ணிக்கையில் மொத்தப் பேர்கள் 1,577 பேர். அதில் மகளிர் மாத்திரம் 1,048 பேர் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

1990 ஆகஸ்ட் 20]

திரு. என். பழனிவேல் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சில துறைகளில் மட்டும் முப்பதுக்கும் மேற்பட்ட சதவிகிதத்தினராகப் பெண்கள் பணிபுரிகிறார்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். இதிலே அதிகாரிகளாக இருக்கக் கூடியவர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள்? அதோடு, இன்றைக்கு வேலைவாய்ப்பைக் கொடுக்கக் கூடிய தமிழ்நாடு தேர்வாணைக் குழு மெம்பர்களில் பெண்கள் யாரும் இல்லையென்று கருதுகிறேன். பெண்களை, தேர்வாணைக் குழு உறுப்பினர்களாகச் சேர்ப்பதற்கு அரசு ஆணை பிறப்பிக்குமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, மூலக் கேள்வி, மொத்தத் துறைகளைப் பற்றியும், அதிலே பணி புரியும் பெண்களின் விழுக்காடு பற்றியும்தான் அமைந்திருக்கிறது. அதனுடைய பட்டியலைப் பற்றிக் கேட்டிருந்தால், முழு விவரமும் இந்த அவைக்குப் பட்டியலாக—தயாராக வைக்கப் பட்டிருக்கும். கேட்காததால் அந்தப் பட்டியல் வைக்கப்பட வில்லை. இருந்தபோதிலும், இந்த 30 விழுக்காட்டை அடைவதற்கான அந்தக் குறிக்கோளை எய்துவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டிருக்கிறது. தேர்வாணைக் குழு பற்றிக் குறிப்பிட்டார்கள். அதையும் அரசு உரிய நேரத்தில் பரிசீலிக்கும்.

10-20 மணி

திரு. இளம்வழுதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கழக ஆட்சி அமைந்தபிறகு எல்லாத் துறைகளிலும் அதாவது கல்வி, வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 30 சதவீத இடம் ஒதுக்கவேண்டும் என்று முதல்வர் அவர்கள் அறிவித்தார்கள். அந்த அறிவிப்புக்குப் பிறகு இதனால் எந்தெந்த துறைகளில் எவ்வளவு பெண்கள் பயன் அடைந்துள்ளார்கள் என்பதை நான் அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : பேரவைத் தலைவர் அவர்களே, நான் முதலிலேயே குறிப்பிட்டேன். 30 சதவீதம் இடம் வழங்கப்படும் என்ற அறிவிப்புக்குப் பிறகு அரசுப் பணிகளுக்கு எடுக்கப்பட்டவர்கள் 1,577 பேர். இதிலே பெண்கள் மாத்திரம் 1,048 பேர் என்று அறிவித்திருக்கிறேன். அது மாத்திரமல்லாமல் மூன்றாம் வகுப்புவரை ஆசிரியப் பணிகளில் பெண்கள்தான் நியமிக்கப்படவேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்து அவ்வாறே செயல்பட்டு வருகிறது. அது தவிர மேலும் இந்தக் கல்வியாண்டில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை நியமிக்கும்போது மொத்த காலியிடங்களில் 50 சதவீதம் பெண் ஆசிரியர்களைத்தான் நியமிக்கவேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

[1990 ஆகஸ்ட் 20

திருமதி பாப்பா உமாநாத்: மதிப்பிற்குரிய மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சமூகநலத்துறையில் 70 சதவீதம், முறைசாராக் கல்வி என்பதில் 64 சதவீதம் என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கூறியிருக்கிறார்கள். அதைப் பார்ப்பதற்கு பெருமையாக இருக்கிறது. ஆனால் இதிலே வேலை செய்யக்கூடியவர்கள் மிக சொற்ப ஊதியத்தோடு சத்துணவு மற்றும் கிராம நல அலுவலர்களாகப் பணியாற்றிக் கொண்டு அவதிப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கும் கொஞ்சம் கூடுதலாக ஊதியம் கொடுத்து நல்ல முறையில் அவர்கள் செயல்பட உதவுவார்களா என்பதை நான் அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி: பேரவைத் தலைவர் அவர்களே, நிதியாதாரம், நிலையாதாரம் இவைகளைக் கணக்கில் கொண்டுதான் அதைப்பற்றி யோசிக்கவேண்டும்.

திரு. வே. தங்கபாண்டியன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அரசு அறிவித்துள்ளபடி 30 சதவீதம் இட ஒதுக்கீடு பெண்களுக்குக் கொடுக்கவேண்டும் என்று ஆணையிருந்தாலும் கூட நிறுவனங்களில் இருந்து வேலைவாய்ப்பு அலுவலகங்களிடத்தில் பட்டியல் கேட்கும்போது அவர்கள் சீனியாரிட்டி அடிப்படையில்தான் பட்டியல் அனுப்புகிறார்கள். அப்படி சீனியாரிட்டி அடிப்படையில் அனுப்பப்படுகிற பட்டியலில் பெண்கள் இல்லாவிட்டால் அங்கே வந்திருப்பவர்களைத் தான் நிறுவனங்கள் தேர்வு செய்யவேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆகவே நிறுவனங்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கேட்கும்போதே 30 சதவீதம் பெண்களை அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தால் வாய்ப்பாக இருக்கும். எனவே அரசு நிறுவனங்களில் பிராக்டிகல் டிஃபிக்கல்ட்டீஸ் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். அதை அரசு பரிசீலிக்குமா?

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி: பேரவைத் தலைவர் அவர்களே, அது குறித்து அரசு யோசிக்கும்.

திரு. உ. ரா. வரதராசன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பெண்களின் வேலைவாய்ப்பு, முன்னேற்றம் தொடர்புடைய இன்னொரு கேள்விக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடத்தில் விளக்கம் பெற விரும்புகிறேன். இது தொடர்பாக மத்திய அரசு ஒரு தேசிய கமிஷன் அதாவது 'நேஷனல் கமிஷன் ஃபார் வுமன்' என்று அமைத்து இருக்கிறது. ஆறு மாநிலங்களில் அப்படிப்பட்ட கமிஷன் அமைப்பதற்கு ஒப்புக்கொண்டிருப்பதாக பத்திரிகைச் செய்திகள் வந்திருக்கின்றன. தமிழ்நாட்டிலேயும் பெண்கள் முன்னேற்றம், வேலைவாய்ப்பு இவை பற்றி விரிவாக ஆராய்வதற்கு மாநில அளவில் பெண்களுக்கான கமிஷன் அமைக்கும் உத்தேசம் அரசுக்கு உண்டா என்பதை நான் அறிய விரும்புகிறேன்.

1990 ஆகஸ்ட் 20]

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : பேரவைத் தலைவர் அவர்களே, தேசிய அளவில் பெண்களுக்கான இந்தக் கமிஷன் அமைப்பதற்கு முன்பே தேசிய முன்னணியினுடைய தேர்தல் அறிக்கையிலே பெண்களுக்கு 30 சதவீதம் தரவேண்டும் என்று சொல்லியிருந்ததை இந்த அரசு நடைமுறைப்படுத்தத் தொடங்கிவிட்டது. ஏனென்றால் தேசிய முன்னணி அரசு கடந்த 5, 6 மாதங்களுக்கு முன்புதான் பொறுப்புக்கு வந்தது. தேசிய முன்னணியிலே அங்கம் வகிக்கிற திராவிட முன்னேற்றக் கழக அரசு 1989-ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே ஆட்சிப் பொறுப்புக்கு வந்துவிட்ட காரணத்தால் தேசிய முன்னணியினுடைய தேர்தல் அறிக்கையில் உள்ள பெண்களுக்கு 30 விழுக்காடு என்பதை, தொடர்ந்து, கடந்த காலத்திலே இருந்து-ஓராண்டு காலத்திற்கு மேலாக அமல்படுத்தி வருகிறது. மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சொன்ன, மாநில அளவிலே இந்தக் கமிஷன் அமைப்பதைப் பற்றி, மத்தியிலே இந்தக் கமிஷன் அமைந்ததையொட்டி யோசிக்கப்படும்.

வி. ஐ. பி.க்களின் பாதுகாப்பிற்காகத் தனியாகப் பாதுகாப்புப் படை அமைத்தல்

*6632. திரு. எஸ். டி. உகம்சந்த் :

மாண்புமிகு முதல் அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா :

வி. ஐ. பி-க்களின் பாதுகாப்பிற்காக தனியாக பாதுகாப்புப் படை அமைக்கும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா ?

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே,

வி. ஐ. பி.க்களின் பாதுகாப்பிற்காகத் தனியாக பாதுகாப்புப் படை அமைக்கும் செயற்குறிப்பு அரசிடம் பரிசீலனையில் இல்லை.

விளையாட்டுப் பயிற்சிக் கல்லூரி

*8141. டாக்டர் து. திருமூர்த்தி :

மாண்புமிகு கல்வி அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா :

(அ) அரசினர் தரப்பில் கோவளம் அருகில் விளையாட்டுப் பயிற்சிக் கல்லூரி ஆரம்பிக்கும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா ?

(ஆ) ஆம் எனில், எப்போது ஆரம்பிக்கப்படும் ?